

TERMS OF SUBSCRIPTION

In Advance per annum.....	4-00
In Advance per 6 months.....	2-00
In arrears per annum.....	6-00
In arrears per 6 months.....	3-00
Postage extra, R. 1 for India Ceylon Rs. 1 for India and Rs. 5, Europe.	

CHARGES FOR ADVERTISEMENTS.

Under 12 lines...per line.....	16
Above 12 lines...per line.....	10
One fourth of a column.....	3-00
Half a column.....	5-00
Three fourths of a column.....	7-00
One column.....	9-00

The Jaffna Catholic Guardian.

கத்தோலிக்கர்ப் பாதுகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Ipsi Dominus custodierit civitatem frustra vigilat qui custodit eam."

கையொப்பவிகிதம் .ரூ.ச

இலங்கைக்கு.....	4-00
க-மாசத்துக்கு முற்பணம்.....	2-00
இலங்கைக்கு முற்பணம்.....	6-00
க-மாசத்துக்குப் பிற்பணம்.....	3-00

தபால்சிலவு } இலங்கைக்கு...1-00
 } இலங்கையாவுக்கு...1-00

விளம்பர விகிதம்

12 வரிக்குள் வரி-க-க்கு.....	16
12-க்கு மேற்படல் வரி-க-க்கு	10
கால் கொலத்துக்கு (28 வரி.)	300
அரைக்கொலத்துக்கு.....	5-00
முக்கால் கொலத்துக்கு.....	7-00
ஒருகலத்துக்கு.....	9-00

VOL. XVIII.

JAFFNA, SATURDAY NOVEMBER 4TH 1893

NC42

CHURCH NOTICE.

Sunday 5th November 1893.
AT THE CATHEDRAL.
Mass 5.30 A. M.
7.00 A. M.
9.00 A. M.
Benediction 5.15 P. M.
AT ST. JAMES,
Mass 6.00 A. M.
Benediction 5.30 P. M.

Monday 6th. Novr. 1893.
AT THE CATHEDRAL.
High Mass at 6-30 A. M. for the
deceased Fathers and Brothers
Oblates.

Tuesday 7th Novr. 1893.
AT THE CATHEDRAL.
High Mass at 6-30 A. M. for the
deceased Members of the Propaga-
tion of the Faith.

Telegraphic Summary

America and Brazil.
London, October 26th. The Admiral Com-
manding the American squadron on the Brazil-
ian station has been instantly superseded for
having saluted the rebel squadron at Rio Jan-
eiro.

Issue of Indian treasury Bills.
London, October 26th. Tenders are invited
by the Secretary of State for India up to No-
vember 3rd for two millions sterling for six
months India Bills, payable in London in ster-
ling. The tenders must specify the net amount
per cent. offered. The Bill will be issued and
paid by the Bank of England.

Anglo-French Negotiations.
London, October 27th. The report current
in Paris of a hitch in the Anglo-French nego-
tiations regarding a Buffer State is untrue, as
everything is proceeding satisfactorily.

The unity of France and Russia.
St. Petersburg, Oct. 28th. The Czar has
telegraphed to President Carnot and to Ton-
ton that he is deeply grateful for the splen-
did reception given to his officers which he
says, is a fresh link in further uniting France
and Russia, and helps to strengthen the general
peace which is the object of their constant
efforts.

The funeral of Dhuleep Singh.
London, Oct. 29th. The remains of Dhuleep
Singh were interred at Egham yesterday. The
Queen and the Prince of Wales sent repre-
sentatives to the funeral and also wreaths for
the coffin.

**More fighting between Spaniards and
Moors**
London, Oct. 29th. Further severe fighting
has taken place at Melilla between the
Spaniards and Moors in which the Commander
of the Spanish forces was killed.

Murder of the Mayor of Chicago.
New York, Oct. 29th. The Mayor of Chicago
has been shot dead by an insane Office-Seeker
who afterwards surrendered himself to the
authorities.

Mr. J. Redmond and the Government.
London, October, 30th.—Mr. John Redmond,
speaking at a meeting at Nass yesterday, said
the Parnellites would support the Government
in its English measures next year provided a
week of the Autumn session was devoted to
the grievances of the evicted tenants, and con-
tentionous measures avoided. The Government,
he said, should engage to dissolve Parliament
at the end of 1894.

The Austrian Ministers Resign.
Vienna, October 30th.—The Austrian Minis-
ters have resigned owing to the opposition of
the Reichsrath to the electoral reform mea-
sures proposed by the Government.

Lord Elgin Starts in January.
London, October 31st.—Lord Elgin is expect-
ed to start for India at the beginning of Jan-
uary.

The Sherman act Repeal Bill passed.
Washington, October 30th.—(Midnight).—
The Senate has passed the Sherman Act Re-
peal Bill by forty-three against thirty-two votes.

The Matabele Trouble.
Cape Town, October 25th. Sir Henry Loch
has inspected at Mafeking 250 Imperial troops
who are going to the front immediately. 250
miles of telegraph will be laid from Palapye
towards Bulwanoo.

The Maharajah of Kuperthala.
Vienna, October 25th. Emperor Francis
Joseph entertained the Maharajah of Kuperthala
last night at a banquet at Budapest. The
Maharajah has now started on his return jour-
ney to India.

Local &c

The Weather.— We have had the long
expected rain at last. From the 1st Inst.
it has been cloudy and rainy and the
farmers are busy ploughing and sowing.
The rain has been very late in coming
this year. The sowing of paddy usually
takes place in September; but this year
owing to the unprecedented drought, the
operation had to be deferred in many
parts till November, when the paddy
plants are generally in ears.

The Very Revd. Fr. Massiet who
was a passenger by the *Lady Gordon*
from Trincomalee arrived here on Tues-
day last. A concert was given in honour
of Father Massiet, by his former parishion-
ers, just before he left Trincomalee.

Batticaloa.—INTERESTING CEREMONY. The
work of converting Heathens and other
Non-Catholics to the true Faith, hitherto
steadily progressing in all parts of Ceylon
has recently produced very favourable
results in the Batticaloa Mission. On the
20th October last, at a village named
Kullar, no fewer than forty-nine
converts had the happiness of being
baptized Catholics. Most of these con-
verts had been Heathens and a few of
them had belonged to some Protestant
sect such as the Wesleyan. This latter
circumstance accounts perhaps for the
difficulties which the blind followers of
Wesley, stricken with the jealousy of
Cain, were putting in the way of God's
ho'y work, but happily they did not suc-
ceed in their heretical tactics. The
thirteen Hindu families who manifested
their desire to become Catholics at the
instance of the Rev. Fr. A. Delpech O.M.I.
remained steadfast and were not to be
contented with such miserable shreds
of Christianity as the Wesleyan Ministers
could offer them. They wanted to be-
come real Christians and so they became
Catholics. On the eventful day when they
became children of the true church, a
special blessing was sent them by His
Excellency, the Delegate Apostolic. The
good Fathers of Batticaloa are to be con-
gratulated on the success with which
Almighty God blesses their Missionary
work.—Cor.

The New O.B.C. Dividend. Among
other dividends talked of is one of
eighteen pence by the Liquidators of the
New Oriental Bank Corporation which is
currently reported as likely to be paid
in January next. This is not a big thing,
but in these days any dividend, however
small, is welcome.—London Cor. Cey.
Times.

The Feast of St. Hyacinth.—The
annual feast of St. Hyacinth which came
off as announced on the 29th Instant, was
celebrated with all due solemnity. The
church was very tastefully decorated with
scrolls and monograms, cloth-bannings
and paper work of every description. The
High Mass at the Cathedral was sung at
6-30 by Very Rev. Fr. Collin and was at-
tended with music. The service was throug-
out very solemn and imposing and a good-
ly number of the faithful received Holy
Communion. At 5-15 in the evening,
the case handsomely set with precious
stones in which the holy relics were, and
placed on a bannard nicely adorned with
gold-cloth, was carried in solemn pro-
cession along the prepared route lined
with overgreens and the tender leaves of
the cocoanut trees, round the church pre-
mises, on the shoulders of some of the
Brothers of the Ecclesiastical Seminary,
amidst the booming of cannon and the
ringing of bells and was followed by a
large concourse of Catholics. Two ban-
ners of the Sacred Heart and of St. Aloy-
sius were carried in the procession. The
Litany of the Saints was recited as the
people wended their way round the
church grounds. On the procession enter-
ing the church, which was brilliantly
lighted up, Benediction of the Blessed
Sacrament was given; after which there
was a grand display of fireworks which
brought the ceremonies to a close. Great
credit is due to Mr. M. M. Edirman-
singhe for the solemn celebration of the
feast.—Cor.

All Souls Day. The annual High Mass
of Requiem for the Souls in Purgatory
was sung by the Very Revd. Father

Mauroit, the Administrator Apostolic on
the 2nd. Inst. in the Cathedral. There
was a large attendance of the faithful on
the occasion.

Cricket.—An interesting Cricket match took
place on Wednesday evening last be-
tween the Day-boys' Eleven and the
Boarders' Eleven of St. Patrick's College,
the former having the advantage in the
first innings.—Cor.

The S.S. Lady Gordon anchored off
Mandavoo on Tuesday last at 4.30 P.M.
and landed 5 boatloads of cargo. She
steamed off the next day at 8 P.M. with
145 packages and 140 deck passengers.
Mrs. Caderavalo, Mrs. Pickford and
son, Mrs. Riddale, Mr. and Mrs. Charles
Armstrong, Mrs. Maruthappu, Mr. Seni-
vasagan and Mr. and Mrs. N. Strong are
the saloon passengers by her to Colombo.
Messrs. Black and Roland of Dim-
bulla, taking a trip round the Island,
landed at Point Pedro and drove down
to Jaffna, with the general appearance
of which they expressed themselves much
pleased. They left by the *Gordon* which
had brought them to Point Pedro.—Cor.

Marriage in High Life.—The marriage
was solemnised in the Cathedral by the
Very Rev. Father Rouffiac, the Parish
Priest, on Monday the 30th Ultimo, of
Mr. M. B. Deogupillai, (the brother
of the well known merchant Mr.
M. B. Swampillai of our town) with
Miss Victoria Rassamma Ponniahpillai,
daughter of Mr. S. Ponniahpillai, the
Arachchi of the Fiscal's Office, Both
at the Cathedral and at the houses of the
bride and bridegroom there was a very
large and respectable attendance. The
new couple have our best wishes.

Sessional Papers. We have to
acknowledge with thanks the receipt from
Government of (1) FURTHER PAPERS re-
lating to the Northern Arms and Grav-
ing Docks for the Colombo Harbour,
(2) CORRESPONDENCE relating to Daily
Postal Communication with India by the
British India Steam Navigation Com-
pany's Steamers, (3) THE IRRIGATION FUND,
being a statement of the Sums appor-
tioned during the year 1893 to each
Province, (4) REPORT upon the proposed
Restoration of Giant's Tank by Mr. Henry
Parker and (5) THE ARCHAEOLOGICAL SUR-
VEY of Anuradhapura, being the
Progress Report by Mr. H. C. P. Bell.

Inland Navigation.—We are glad to
see that the scheme proposed by the
Ceylon Steamship Company for the Naviga-
tion of the canals and backwaters of the
Island has already been inaugurated.
The first steam boat of the Company,
which is to ply between Negombo and
Colombo has been launched in the Kelani
and during the trial trip the speed de-
veloped was such as to meet general ex-
pectation. From the account given in
the *Times* it appears that the boat is built
of steel with four water-tight compart-
ments, making it very safe and strong.
It is 60 ft long and has accommodation
for 70 passengers. The journey between
Colombo and Negombo will occupy 2½
hours. Another boat, similar in design
and of the same size is shortly expected.
We hope before long to see steam com-
munication established by the Company
between Jaffna and Mannar.

Legislative Council. At the meeting
held on the 1st. Instant, the Burgher
member moved: "that in the opinion of
this Council an amendment of the Road
Ordinance of 1884 is desirable in the
following respects.

- 1.—That the fine of Rs. 10 imposed on Road
Defaulters be discontinued.
 - 2.—That the double commutation due by Road
defaulters be, after a warrant of arrest has
been served, or while in jail, accepted by the
Chairman of the Road Committee.
 - 3.—Whenever the double commutation is paid
(at the time of arrest or after it, or when the
defaulter is in jail) the defaulter should be re-
leased forthwith.
 - 4.—In cases of imprisonment the defaulter
should not be put to hard labour as a criminal,
but should be worked outside the jail, accord-
ing to the requirements of the Road Ordina-
nce.
- The Sanitary Ordinance.** By a pro-
clamation in the *Government Gazette* the
towns of Navalapitya, Katugastota and
Kaduganawa have been brought under
the operation of the Small Towns Sanitary
Ordinance, 1892.

Post Office. Pallai. Mr. John Rodrigo,
employed in this office having become the
fortunate owner of the Iyakkachchi Co-
conut Estate, about 375 acres in extent,
and having thrown up his appointment,
Mr. S. Nicholas of the Vavuniya Post
Office has been transferred to Pallai to
replace him.—Cor.

Ceylon News.

Thirty four candidates have been de-
clared by Mr. Human to have passed the
examination for admission into the
Technical Institute. Four of these, judg-
ing from their names, are Tamils and
among them is A. R. Savundranayagam-
pillai, a son of the late Mr. G. P. Savun-
dranayagampillai.

The draft is published in the Govern-
ment *Gazette* of an Ordinance for pro-
viding for the contingent Services for
the year 1894 for which a sum of Rs 13,
339,737 is to be charged upon the re-
venue of the Island. The sum allowed
for education is Rs. 560,154; and for
Hospitals and Dispensaries Rs. 693,286.
Under the Head of Repairs to Buildings,
the sum of Rs. 2000 is allowed for the
Jaffna Fort; Rs. 8,600 for renewing
the roof of the Police Court of Jaffna;
Rs. 5,560 for the Customs offices and
Warehouses, Jaffna and Rs. 4,800 for the
Deputy Fiscal's quarters, Jaffna. Under
Maintenance of Inland Navigation Rs. 2,
940 is assigned for deepening the Boat-
channel in the Jaffna lake. For the sink-
ing of wells in the Northern Province
Rs. 2,500 is voted.

Of Civilians who have been working
continuously in the Island without ob-
taining leave for a long period, special
mention is made of the Archaeological
Commissioner, Mr. Bell who counts 20
years and Mr. Wynnam of the North who
counts 22 years since their last leave.

The *Lady Havelock* leaves Colombo
on her usual trips round the Island on
the 1st. 15th. and 28th. November. The
Lady Gordon goes to Bombay on the
6th. November to be docked and cleaned.
At an influential meeting of the resi-
dents of Ratnapura held in the District
Court House there, it was resolved that
"a memorial be sent up to Government
without delay praying for the sanction of
a railway from Colombo to Pelma-
dulla."

Queen's House and the Post Office are
to be lighted with electricity for which
a sum of Rs. 80,000 has been placed on
the estimates for 1894.

At the meeting of the Ceylon Branch
of the Royal Asiatic Society held in Co-
lombo on the 28th. ultimo, the Hon. Mr.
Coomaraswamy the Tamil M. L. C. read
a paper on *Chillappatikaram*, a Tamil
poem of antiquity in which reference is
made to Ceylon after the time of *Ravana*
and to *Pattini* whose worship prevailed
in the Island.

The *LeMesurier* Divorce case will prob-
ably go before the Privy Council, Mr.
LeMesurier being dissatisfied with the
finding of the Supreme Court.

Dr. Charles J. Harrison, one of the
most distinguished of his profession and
a member of the American Geographical
Society proposes to deliver two lectures
to men in the Public Hall, Colombo. Dr.
Harrison has for two years been lectur-
ing in London and in the provincial cities
of the United Kingdom.

It is estimated that in 1893 about
8½ millions of nuts have been used in
the manufacture of Desiccated Coconuts.
The rapid growth of the new industry
must needs raise the price of the coconut.
A partition suit has been filed in the
District Court of Colombo to which there
are no less than 52 Defendants.

During the past year the imports to
Ceylon from Great Britain amounted in
value to Rs. 17,903,180; and from India
to Rs. 47,741,429, showing that the trade
with the latter country is very rapidly
developing.

The Mutwal Mills, better known as
Armitage Mills has changed hands, the
Government being the purchaser for
Rs. 65,000. The property is to be used in
connection with the new harbour im-
provements.

கோயில் தினம்
 கஅகஉ-ம்(நு)கார்த்திகை மீ ௫-ல்
 ஞாயிற்றுக்கிழமை
 ஆசனக்கோயிலில்
 ஆ-ம் பூசை ௫௫
 உ-ம் ௭
 உ-ம் ௧
 ஆசீர்வாதம் ௫௩
 சந்தியோகுமையோர்கோயிலில்
 ஆ-ம் பூசை ௬௫
 ஆசீர்வாதம் ௫௫
 ச-ஈ திங்கட்கிழமை
 அமலாம்பலியின் தினக்கூட்டத்
 திலே யிறந்த குருபார் பிறந்தாருக்
 காக ஆசனக்கோயிலிலே காலை ஆற
 மணிக்குப் பாடறபூசை.
 செவ்வாய்க்கிழமை
 விசுவாசபரம்புதம்சபையிலே இற
 ந்தவர்களுக்காக ஆசனக்கோயிலிலே
 ஆறமணிக்கு பாடறபூசை.

விளம்பரம்

சிலோன்சேவிவங்கி
 கஅகஉ-ம்(நு) ல்தபனம்பெற்றது
 சங்கக்கூரியு சனாலோனியல் சக்
 கித்தாராக சீயமனம் பெறுபவரே
 இவ்வங்கியின் அக்கிராசனராவார்.
 பனமனுப்பும்வகை.
 இவ்வங்கியின் பனம்போட ன்றும்
 புலோர் கொழும்பில் இவ்வங்கியின்
 விசுவாச சீயமனம் பெற்றிருப்பவ
 ருக்குச் சேரும்படியாய் ஒவ்வொரு
 மானாணத்தினுமுள்ள கச்சேரிவழி
 யாயும் செக் (Cheque) மூலம்
 (Draft) மொனிஒடர் (Money order)
 போஸ்தல்ஒடர் (Postal order)
 வழியாயும் அனுப்பலாம்.
 இவ்வங்கியின் பனம்போடுவோர்
 அதன் சட்டிட்டங்களுள் பனமெ
 டுக்கும்பொழுது கையொப்பமிட
 தைப்பற்றிய எட்டாம் விதியை வி
 சேஷமாய்க் கவனித்தல்வேண்டும்.
 இவ்வங்கியின் விசுவாசுக்கு H. M.
 S. அதாவது இராணியின் சேவை எ
 ன்று மேல்விவாசமிட்டு அனுப்பப்ப
 டும் காகிதங்கள் தபாற்செலவின் நிச்
 சேரும்.
 பனமவங்கியில் பேரெவதம் எடு
 ப்பதும் சனி ஞாயிறு வாரங்களையும்
 அரசாட்சி விடுதலைக்காட்டித் தவி
 ருமற்றைய நாட்களில் பகல் ௧௧ மணி
 தொடக்கம் ௨ மணி வரையிலும் நட
 த்ப்படும்.
 W. J. GORMAN—வங்கிச்செய்கு
 தார்.

யாழ்ப்பாணம் மேற்றிராசனக் கு
 ருமடப் பிரியதெருவின் தெற்குப்
 புறம்புருக்கிறவீட்டில் கணக்கப்பி
 ன்ற பி. வந்தியாமபிள்ளையாகிய நா
 ன் பள்ளிக்கூடப்பிள்ளைகளின் வசதி
 க்காக போசனங்கொடுக்க ஆயத்தம்
 பணனியிருக்கிறேன். பிரியமுள்ளவ
 ர்கள் வீபரம் என்னிடம்கேட்டுக்கொ
 ள்ளலாம்.

இப்படிக்கு
 பி. வந்தியாமபிள்ளை
 (கணக்கப்பிள்ளை)

**யாழ்ப்பாணக்
 கத்தோலிக்குப்
 பாதுகாவலன்**

கஅகஉ-ம்(நு)கார்த்திகை மீ ௬-ல்
 இலங்கையரசும ஐரோப்பிய
 தோட்டத்துரைமாறும்.
 இந்தியவரசினுள் பரக்க இலங்கை
 யரசு எவ்வளவுவோ விசேஷமானது.
 இந்தியவரசானது படசபாமுடைய
 து. இலங்கையரசோ எல்லோர்க்கு
 மொத்தமானது. இந்தியாவிடையே
 ஐரோப்பியருக்கு ஒருநியாயம் சுதேசிக
 ளுக்கு வேறுநியாயம். இலங்கையி
 லோ ஐரோப்பியருக்கும் சுதேசிக
 ளுக்கும் ஒருநியாயந்தான். இந்தியா
 விலே ஐரோப்பியர் விசேஷமுடைய

ராக அவர்களையும் அவர் நன்மையு
 ம்விசேஷமாகக் கவனிக்கப்பட்டுவரு
 கின்றது. இலங்கையிலோ எல்லாரு
 டைய காரியங்களுள் சமமே கவனி
 க்கப்பட்டுவருகின்றன. ஆனால் இந்
 தியாவிலே ஐரோப்பியருக்கும் சுதே
 சிகளுக்குமுள்ள. போரி இலங்கையி
 லே யில்லாமலில்லை. இலங்கையிலு
 ள்ள ஐரோப்பியரும் தம்மையே சு
 தேசிகளிலும்பார்க்க முந்தக்கவனித்
 தவெண்டுமென்றும் தர்பமுடைய வி
 ருத்தியே முக்கியமென்றும், தம்மு
 டைய விருத்தியையே அரசாட்சியா
 ர் முந்தியோசிக்கவேண்டுமென்றும்,
 அவைகளைமு முந்தச்செய்த முடி
 க்கவேண்டுமென்றும் அபிப்பிராயமு
 டையவர்களாக விரும்புது மாத்திரம
 ன்றி தாங்கள் கூடுகின்ற கூட்டக்க
 ளிலும் தாங்கள் வைத்து நடத்துகி
 ன்ற பத்திரிகைகளிலும் அதனையே
 காட்டிக்கொண்டு வருகிறார்கள். சு
 தேசிகளின் நிமித்தமாக இலங்கையி
 லே ஒருவேலைதொடங்கினாலுடனே
 அதற்கு எதிர்பேசுவார்கள். சுதே
 சிகளுடைய நன்மைநருத்திக்காக ஒ
 ருருளங்கட்டுகிறதானால் வீண்செல
 வு வீண்செலவென்று உடனே கூக்
 குரல் செய்வார்கள். சுதேசிகளின்
 நிமித்தம் நெயில்போடுகிறதானால் அ
 தில்வரும்படிவராது செலவுக்குக்
 ட்டாது என்று பெருமுடிக்கல் செ
 ய்வார்கள். சுதேசிகளுக்குப்பாரமாயு
 ள்ள வரிக்களைக் குறைத்து அத்தால் அ
 வர்களுக்கு யாதுஞ் சகாயஞ்செய்ய
 அரசாட்சியார் முயன்றால் அரசிறைவ
 ரும்படி போச்சுகு போச்சுகு என்
 னுமிழுந்துவிழுந்து குளையுார்கள். இ
 வ்வாறு சுதேசிகளுக்காகத் தொடர்
 கும் எவ்வேலையாவது அவர்கள் எ
 திர்பேசாமல் விடுவதேயில்லை. அரசா
 ட்சியார் பெரும்பொருள் செலவி
 ட்டி எத்தனையோ குளங்களைக்கட்டி
 ளார். அவர்கள் கட்ட ஆரம்பிக்கும்
 ஒவ்வொரு குளங்களுக்கும் எதிர்பேசா
 மலில்லை தானியவரியின் பாரத்தை
 சுதேசிகளாலே நீக்கவேண்டுமென்
 னு தெசாதிபதி பெருங்களுகொ
 ண்டி அவ்வரியை யழித்துவிட்டார்.
 அவ்வரியழிக்கப்பட்டதையிட்ட கோ
 ல்டுமும் மறுப்பும். தெசாதிபதிமே
 லே கூறுகின்ற புறங்கள் இன்
 னுமொழியவில்லை. இன்னும் ரெடு
 ன்ளாலத்துக்கு நீலக்கும்போலிருக்
 கின்றது. யாழ்ப்பாணமெயில் போ
 டிவேண்டுமென்று தெசாதிபதியோ
 சிக்கு அதுசுதேசிகளின் நன்மைக்கா
 க மாத்திரஞ் செய்யப்படுவதால் அந்
 தற்கும் எதிர்ப்புகிறார்கள். இப்போ
 தமன்றிலுள்ள தேக்கம் எனப்ப
 டுகின்ற இராட்சத குளத்தைக் கட்ட
 வேண்டுமென்று தெசாதிபதி சட்
 டரிருபணசபையாருக்கறிவிக்க அது
 வெடிமருந்திலிட்ட அக்கினியைப்போ
 லஐரோப்பியர் பக்கத்திலேகிறும்பொ
 து எனச் சத்தமாயிருக்கிறது. அ
 த்குளங்கட்டப்படு தென்று எதிர்ப்
 பேசுகிறார்கள். அதைப்பற்றியவரு
 டி அதிகமாக விருக்கின்றது. நீர்
 பாய்ச்சவேலைகளுக்குப் பணஞ்செல
 விடவேண்டாம் வேண்டாமென்று நி
 ற்கிறார்கள்.

ஐரோப்பியருடைய எதிர்ப்பேச்சி
 ன்றி அரசாட்சியார் செய்யக்கூடிய
 வேலைகளைவையெனில் ஐரோப்பிய
 தோட்டத்துரைமார் விசுத்து தியோ
 ட்டங்கள் பயிர்ப்படுத்தியுள்ள விட
 நுகளிலுள்ள வேலைகளேயாம். அவ்
 விடங்களுக்கெல்லாம் பெரும்பொரு
 ள் செலவிட்டுத் தெருக்கள் திறக்க
 லாம். லட்சக்கணக்கான ரூபாக்கள்
 செலவிட்டு நெயில்பாதைகள் திறக்
 கலாம். இவ்விஷயத்துக்காக எவ்வள
 வு பணமுஞ் செலவிடலாம். பெரு
 ம்படிவருமோ வாராதோ எனறபொ
 சனை வேண்டியதில்லை. உடனுக்கு
 டையே நுரம்படி வருமென்ற வழிகளி
 ல்லாவாவிட்டாலும் பின்னர் வருமென்
 னு உத்தேசத்திலே செய்யலாம். இ
 வைகளின் மட்டிலே சுதேசிகளின் சு
 ருத்தும் அவர்களுடைய விருப்பமு

ம் அனுசரிக்கப்பாது. இவைகளை
 இலங்கையிலுள்ள ஐரோப்பிய தோ
 ட்டத்துரைமார் அனுசரித்துவருமு
 னை. பொதுவிலே ஐரோப்பியருள்
 ளாம் குறித்தாலும் மெல். யோர்ஜுஉ
 வால் முதலிய சிலபுண்ணிய புரு
 டரைக் கருகிதேமலலோமெனவிளங்க
 வேண்டியது.
 தோட்டத்துரைமார் பலவருஷங்
 களாகச்சிலபகுதியெயில்பாதையைப்
 போடுவிக்கவேண்டுமென்று யோசி
 துமுடைய அவர்களுடைய முயற்சி
 யைப் பலதேசாதிபதிகளும் பலமந்தி
 ரிமாரும் ஒருவர் பின்னொருவராக ம
 துத்தவரவும ஒரே தேசாதிபதிகள
 தோட்டத்துரைமாரின் நெருக்கி
 யாலும் லல்லபெயரெடுக்க வேண்டு
 மென்ற விருப்பினாலும் தமக்கேற்ற
 மந்திரிமார் வாய்க்கும்போது உத்தர
 வுபெற்று வேலைபடத்தியிருக்கிற
 ள்கள்.

சுதேசிகளின் நன்மைக்காகச் செய்
 யவேண்டுமென்று தெசாதிபதிகள்
 போட்டிருக்கும் வேலைகளுக்கு ஐரோப்
 பியர் எதிர்பேசவும் அவைகளுள்லா
 ம் ஒன்றுத் தப்பாது இடையூறின்றி
 நடந்துகொண்டு வந்தன. இனிமே
 லும் அவ்விதமே நடந்துவருமென்ப
 ருகின் கடிவானத்தைப் பிடித்துக்கொ
 ண்டி இங்கிலாந்திலிருக்கின்ற மந்திரி
 மாரும் சுதேசிகளின் நன்மைக்காகத்
 தெசாதிபதிகள் தொடங்குகின்ற வே
 லைகளுக்கு அடையின்றி யுடனே அ
 னும்திகொடுத்து வந்தார்கள். இனி
 மேலும் அப்படியே செய்தவருவா
 களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆ
 கையால் சுதேசிகளுடைய நன்மைக்
 காக யாழ்ப்பாணமெயில் போட
 வேண்டுமென்றும் இராட்சத குளங்
 கட்டவேண்டுமென்றும் தெசாதிபதி
 கருதியிருப்பதனால் அவர்களுக்கு
 ஐரோப்பியதோட்டத்துரைமாரும்அ
 வரைச்சார்த்தோரும் எவ்வளவாக எ
 திர்பேசினாலும் கருதிய முயற்சிகளை
 முற்றுப்பெறுவிக்க முயல்வாரென்
 னும் அதற்கு மந்திரியருடைய அனு
 மதிச்சார்பாயிருக்குமென்றும் மம்புகி
 ன்றோம்.

இருகோடியே புத்தலட்சத்துக்கிணை.
 செப அப்போஸ்தல சபையாருக்காக
 நியமிக்கப்பட்ட அர்ச். பாப்பானவரால்
 ஆசிரிவிக்கப்பட்ட
 கார்த்திகைமாதத்தின் பொதுக்கருத்து.
 கீழ்க்கண்டதேசங்களின் கிறிஸ்துவிகள்
 ஆரியாவின் தீழ்த்தெய்வியல் சமுத்திரக்
 கரையோரமாய்ப் பரம்பியிருக்கும் பற்பல
 தேசங்களில் சிவத்தவருள் கிறிஸ்துவர்க
 ளுக்காக இத்தமாதம் வேண்டிக்கொள்ளு
 ம்படியாய் அர்ச். பாப்பானவர் குறித்திரு
 க்கிறார்.

சிறுதேசத்தில் கிறிஸ்துவர்களுக்கு வி
 ரோதமாய் வேதசலாபனைப்போதும்உடர்
 துகொண்டே வருகின்றது. சத்தியவேத
 க்குருக்கந்தக்கள்வெய்வையையும் இரத்
 தத்தையும் சிந்தியேசுநாதருடைய பரிசு
 த்தப்படித்ததை ஸ்தாபித்து ஸ்திரிப்படித்து
 ம்படியாக பிரயாசப்பட்டுவருகிறார்கள்.

யாப்போனிதேசத்திலும் மொக்கோலி
 நாட்டிலும் இருக்கும் கிறிஸ்துவர்கள்பலது
 ன் உபாணைகளைவருத்தப்படுகிறார்கள்.
 இத்தேசத்திலும் இலங்கைக்கீவிலும் பஞ்
 சம், பேகி முதலிய துன்பங்கள் சனங்க
 ளை வெகுளாய் துன்பப்படுத்துகின்றன.
 இவ்வளவான துன்பங்கள் நடுவிலிரு
 த்தவருத்தப்படும இலட்சக்கணக்கான கிறி
 ஸ்துவர்களுக்காக யேசுநாதருடைய தீவ்
 விய இருதயத்தைப்பார்த்து பத்தியோடு
 வேண்டிக்கொள்ளுவோமாக. கி.இ.து

**நீர்கொளும்புச்
 சத்தியதிருச்சபையாரின்
 சமாதானம்.**

நீர்கொளும்பைச்சேர்ந்த ரொஎன்னுள்
 தீவானது சத்தியவேதக்காரரின் இருப்பி
 டமானது. என்றாலும், அங்குள்ளகிறிஸ்த
 வர்களுக்குள்ளே கஅகஉ-ம் ஆண்டளவி
 லே ஐக்கியமுகுன்றி பிரிவினையுண்டபடு
 இருக்கப்பிரிந்து கோடேறிவழக்கு
 ப்பிபி இருக்கப்பிரிந்து ஒருக்கடியாப்
 பையகோயிலையிடித்துப் பெரிதாகக்கட்டி
 ளார்கள். மற்றக்கடியார் ஒருநியகோயில்
 கட்டினார்கள். அதனால் பெரியகோயிலார்
 கின்னக்கோயிலாரை நாம்வழங்குகிறார்.
 கிறித்தாத்திரமாதாகோயிலை ரூண்டுக்

குள் ஓரோமத்தெய்வ பாலித்தாரின். இ
 வ்வாறு இருக்கப்பிரிந்து நெடுக்காலம்பி
 யாக விருத்தவந்தார்கள். இவைகள் கோ
 வைக்குருமாரின் தீழ்ப்பட்டிருந்தமையால்
 திருச்சபைத்தலைவராகிய பரிசுத்தப்பா
 ன்டவராலே கோவையாரின்ஆளுகை அ
 திக்கப்பட்டபோது அக்கோயில்கள் கொ
 யும்பு அதிமேற்றிராணியாண்டவருடைய
 ஆளுகையின்மீது வைக்கப்பட்டன. அப்
 போது அக்கோயில்களுக்குக் கட்டணக்கு
 ருவாக நியமிக்கப்பட்ட லொப்பிலேஷ
 வாமியாரே நெடுகஅவ்வத்தியாகத்திலிரு
 த்தவந்து அவ்விருக்கடியாரையும் சமாத
 னயாக்கிஒன்றுபடுத்தவேகுபிரயசப்பட்டு
 க்கெண்டுவந்தமையால் அவர்முயற்சி அனு
 கலப்பட்டது. கின்னக்கோயில்களும்
 மூப்பராகிய மெல்யூயான்சுநெருமெற்ற
 வர்களும் அதிமேற்றிராசன ஆளுகையை
 நடத்தினரும் விக்காரஜெனவல் சுவாமியா
 ருக்கு மன்றாட்டப்பட்டதிடமில்தெரு இரு
 கட்டியையு மொன்றாகவேணுமென்றகே
 ட்டமையால் அவர் பின்வருமாறு கட்ட
 ண்பணனலாயினார்.

(1)—கின்னக்கோயிலுக்குச்சேர்ந்த கிறி
 துவர்கள் தாம் முப்பதவருட்க்களுக்கு
 ன் விட்டுப்பிரிந்த பெரியகோயிலுடன் இ
 ன்றுதொடக்கஞ் சேர்க்கப்பட்டார்கள்.
 (2)—கின்னக்கோயிலினித் தேவாராதனை
 த்தலமாகாது. அது இடிக்கப்பட்டவேண்டி

(3)—கின்னக்கோயிலுக்கும்ருமாரின்செரு
 குச்சேர்ந்த குருசு சமுதங்கள் தபாடங்க
 ளெல்லாம் ஆதிக்கமான பெரியகோயிலுக்
 கும் அதைச்சேர்ந்த குருமார் மினக்கும்
 சேர்ண்டுபோகப்பட்டவேண்டும்.
 (4)—கின்னக்கோயிலுக்குச்சேர்ந்த பண
 யிலுக்குச் சேர்ந்தவைகளைத் தீர்மானி
 க்கப்பட்டது.

புரட்டாசியின் உகூ-ல் உயைக்கொண்ட
 டு இக்கட்டையை லொப்பிலேஷ்வாமியா
 யார் தீவ்வியபூசையின் பின்சகலநித்தவ
 ர்களுக்கு வாசிக்கக்காட்டிபிரகித்தசெய்
 ய்தார். இத்தேசத்திலுள்ள கிறிஸ்த
 வு-ஆப்பிரிப்புடன் ஆண்டக்கூத்தாடிகு
 கள். உடனே சனமொலவக்கடி அக்கோ
 யிலிலிருந்து கிழவைய சலாபக்கொடுக்க
 ம்எழுந்தருள்செய்து மணிகளடிக்க பிர
 நகின் வெடிக்க பான்வெத்தியம்முடிக்க
 சம்மெல்லவக்கும் பொருக்கோயிலாகிய
 பெரியகோயிலுக்குக் கொண்டசென்றார்க
 ள். முப்பதவருட்க்களின்முன்னைதாமெ
 த்தக்கொண்டோடைய கிறித்தாத்திரமாதா
 வின் திருச்சபைத்தை எண்ணந்த மெ
 டுருவத்திகளிலவகிப் புஷ்பங்கள்செவித்
 திருப்பீட்டினிமேலே எழுந்தருளைவத்
 தார்கள். உடனே தெதேமென்னும்தே
 வச்சத்தேம் பாட்டிட்டு தேவந்கருணையா
 சிர்வாதம் கொடுக்கப்பட்டது.

இத்தினத்திலே கிறிஸ்துவர்களுக்குள்
 நேயிருந்த அகமும்பி விவளவென்று
 சொல்லக்கூடுகின்றமையா யிருந்ததெல்ல
 யென்று ஒருவர்சொல்லுகிறார். அரு வய
 சுடைய விருத்தாப்பியமூப்பராகிய டெல்.
 யுவான்குமீரூ இச்சடங்குகளெல்லாம்
 ட்டந்தபின் கட்டணக்கவாமியாணச்சேர்க்கி
 து இருசரங்கனையுமீர்த்து வானத்தை
 ளோக்கி ஆண்டவரே! இனி நான்சாகசு
 த்தருமையெவ்வருக்குகிறேன்! என்று
 சொன்னார்.

மேன்மையெனக்கிய மேலிசன்மகாமே
 றிராணியாண்டவருடைய வருகைக்கு இ
 ட்தோர்சபைக்கதியாயிற்று. இச்செய்யா
 லார் புரானச்சுதோடி முடையவராவா
 ரென்பதற்குச் சந்தேகமில்லை.

பொதுவர்த்தமானம்

Rain—மழை—இப்பகுதியில் சிறும
 ளையழைத்து. இப்படியே கிறிஸ்தவீட்க
 ளிலுண்டு. பெருமழையுமே வெள்ளமு
 ரிடமுமில்லை. வருகிற அமாவாசியுடன்
 பெருமழைவருமெனக் கமக்காரர்காத்திரு
 க்கின்றார்கள்.

The feast of St. Hyacinth.—அர்ச்.
 யாசெத்தியாரின் திருநாள்.—ஐப்பி மீ
 உகூ-ல் ஞாயிற்றுக்கிழமை இவ்விட்டி
 லே வழமைபொல அர்ச். யாசெத்தியாரின்
 திருநாள் விதிக்கொண்டு சந்றப்பட்ட
 து. அர்ச். யாசெத்தியாருடைய பல்சந்
 தம், உபவாணியாபலனையாகிய மெல் எதி
 மன்னிக்கமென்பவர் அர்ச்சியசுஷ்டரு
 டைய மகிமைக்காகச் செய்யுந்திருவாரின்
 கிறப்புகளைவைக்கையெல்லாருச்சேர்ந்
 தார். கோயில்அலங்கரிக்கப்பட்டது. திரு
 என் பு எழுந்தருள் வீதியும் சோடிக்கப்பட்டி
 து. திருநாளின் சமாப்தியைக் காட்டு
 ன்ற வாணலினையாட்டுக் காட்சியானது
 முன்வருட்க்களிலும் விசேஷமாயிருந்தது.

The Very Revd Father Massiet-
 மாகியந்சுவாமியார்—மன்றம் மாத்தோட்ட
 த்தின் மூப்பரும் சுவாமியாரும் மருதமேத்தி
 ருப்பித் தலைவருமாகிய மாசியந்சுவாமி

THE

Jaffna Catholic Guardian
NOVEMBER 4TH

COCOANUT ESTATES.

The *Times of Ceylon* publishes an interesting account by an old resident of Batticaloa, of the origin and development of the cocoanut estates in the Eastern Province. Dr. Sortain who, after a distinguished career in Edinburgh and Germany, coming to Ceylon early in the forties, joined the Civil Medical Department, is regarded as the pioneer of the cocoanut planting industry in the Batticaloa district. He opened in 1846 the first cocoanut Estate at Tammanai, about five miles from the town of Pulentivu, the provincial capital. His example was followed by the then Assistant Government Agent, Mr. Robert Atherton, by Mr. Treahy, a non-commissioned officer and by Messrs Kidd, Dixon, Munro, Carey and others. "Old resident" gives a list of fourteen estates in the Batticaloa district. Fergusson's Directory gives a much fuller list, containing as many as twenty-seven estates. In the Trincomalee district there are comparatively few cocoanut estates; and mention is made of only one, Ondy Ootoo, belonging to the heirs of the late Mr. Treahy.

In the Jaffna peninsula cocoanut planting was commenced on a large scale a few years earlier than in Batticaloa, the pioneer being Mr. Hardy, from the West Indies, who in 1841 purchased some two thousand acres of crown land at Chavagachcherri for the cultivation of cocoanut as well as tobacco. About this time Mr. James Byles and another planter arrived from England and commenced cocoanut cultivation. Messrs Dunlop, Maclean, Maddock, Gordon, and others followed in the wake of these pioneers, spending large sums of money, and converting the jungles of Pachchilapalli into smiling cocoanut plantations. There are at present about forty estates in the peninsula which, if not more extensive, are certainly more valuable than those of Batticaloa. The area of the available land in the peninsula adapted for cocoanut cultivation is now getting exhausted by purchases made from year to year; and certain wealthy natives who believe in cocoanut planting as a paying industry have bought about 700 acres of crown land at Vettukadu on the mainland and are actively engaged in clearing and planting.

In the North Western Province there are about 190 estates, in the Southern Province about 50 and in the Western, and the remaining Provinces over 600. The estates in the Southern Province, though not so numerous as those of the North Western or the Western, appear to be very productive. The estates in the Western, North-Western and Central Provinces are partly grown with Cinnamon, Arecanut, Cacao, Citronella, Pepper, Tea, Jack and other fruit trees. In the North Central Province there is one estate of 40 acres and about a hundred small ones, recently opened, of from two to ten acres in extent.

The yield is greatest in the Western Province with an estimated crop of 27 millions of nuts. The North Western Province follows with 11 millions, the Southern with 10 millions, the Northern with 2 millions, the Eastern with 1½ millions, the Central with 500,000 and Uva with 40,000. The growth of the cocoanut industry during the last few years is highly satisfactory, as shown by the Export returns to which His Excellency made reference in his opening address to the Legislative Council.

Occasional.

REUNION OF THE DUWA CHURCHES.—The *Catholic Messenger* of the 24th instant announces "the auspicious and blessed reunion" of the Churches of Duwa, the islet near Negombo which was long the scene of unseemly religious strife. The old Church was pulled down and replaced by a larger and more beautiful one in 1860. In 1862, a section of the Catholic community of the Island, disobeying their lawful pastors and placing themselves under some of those Goanese priests who have acquired an unenviable notoriety as the fomenters of schism in Ceylon, claimed the Church. To vindicate his rights, Dr. Sillani had to go to law and his claim was fully recognised by the District Court in 1865 and by the Supreme Court in 1866; but, as the decision of the Civil Courts, failed to bring about the submission of the faction opposed to the authority of Dr. Sillani, His Lordship, in the interests of peace and charity, transferred his rights over the said faction to the Archbishop of Goa in 1877 when that dignitary visited Colombo.

The Goanese party being driven by law from the new Church, put up a small one, never completed, in its vicinity. This small Church was called *Punchi pallie* in contradistinction to the other which was known as *Mahu pallie*. In 1887 when the hierarchy was established and the Goanese jurisdiction in Ceylon became extinct, the Christians of the *Punchi pallie* submitted to His Grace Dr. Bonjean, the Archbishop of Colombo; but although placed under the same Missionary, they continued to form a separate congregation, as the Catholics of the *Maha pallie* from whom they had seceded were unwilling to allow them the privilege of being readmitted as members of their Church. Through the good offices however of the Revd. Father Laplace, the Missionary of Duwa, the much desired reunion has been effected. The Decree of the Very Revd. Father Collin, the Vicar General and Administrator of the Archdiocese, dated 29th Sept. 1893, declared the Christians of the *Punchipallie* to be members of their ancestral Church, the *Mahapallie*, and ordered the *Punchi pallie* to be pulled down; all the monies, lands etc. belonging to the latter being henceforth attached to the former Church. This decree was carried out on the 8th October last, when there was unbounded and unprecedented rejoicing among the Catholics of Duwa.

POSTAL COMMUNICATION WITH INDIA.—In terms of the contract entered into by the Government of India with the British India Steam Navigation Company for a period of ten years commencing from the 1st of May next, a Daily Postal Service, Sundays excepted, will be maintained between Colombo and Tutuorin. For this service the Government of Ceylon is to pay a yearly contribution of Rs. 1,500 to the British India Steam Navigation Company.

THE COLOMBO BREAKWATER.—Lord Ripon has expressed his approval of the scheme for the extension of the Colombo Breakwater as proposed by the Consulting Engineers, Messrs Coode, Son and Mathews. The estimated cost of the proposed works is as follows:—*North-East Breakwater* 1000ft. and *North-West Breakwater* 2,670ft.—£488,000. Reclamation along the margin of the Harbour £39,000 Total—£527,000 equivalent to Rs. 8,648,000. The South West Breakwater constructed during the administration of Sir William Gregory cost £705,207 equivalent, according to the exchange then ruling, to Rs. 8,101,271. The total expenditure on the Breakwater would thus amount to Rs. 16,749,271.

The proposed new works in connection with the Colombo Harbour will cost as much as and even more than the railway to Jaffna, and will, it is feared, interfere with and prevent the early commencement of the latter work.

UPLANDS.—The following paragraph in the report of the Engineers consulted as to the Northern Arm and Graving Dock for the Colombo Harbour, indicates, to some extent, the action likely to be taken by Government with reference to this valuable property, which

the Catholics of the Archdiocese of Colombo acquired at the cost of much sacrifice and with great difficulty, to serve as the site of the proposed Catholic College.

"The adoption of the extended project hereinbefore described would effectually remove the objections to Uplands as a site for a Graving Dock, to which reference was made in Sir John Coode's Report of July 1891, inasmuch as the requisite degree of shelter for the convenient approach to and departure from a dock formed at this site would undoubtedly be afforded in all weathers and under all conditions, upon the completion of the two Breakwaters now contemplated."

THE SACRED CONGREGATION of the Propaganda, says the *Pastoral Gazette* of Bombay, has with the approbation of the Sovereign Pontiff, decreed that from the month of November to the month of April 1894, Provincial Councils be held in all the Ecclesiastical Provinces of the East Indies, His Excellency Mgr. Ladislas Zaleski, Delegate Apostolic, presiding at the said Councils.

THE SUEZ CANAL. The Khedive's shares in the Suez Canal Company bought by Great Britain in 1875 at the instance of the late Lord Beaconsfield for £4,076,622 raised by the issue of Exchequer Bonds at par redeemable in 36 years, are now estimated to be worth £17,750,000 and the fact was lately elicited in Parliament that £3,805,000 of the purchase money had been paid off by the Sinking Fund. The original capital of the Company consisted of 400,000 shares at £20 each, making a total of £8,000,000. But this estimate was greatly underrated; as the actual cost of the Canal exceeded £18,000,000. No Engineer has accomplished a work so great, so useful or so paying as the one with which the name of M. De Lesseps is permanently associated.

The Civil Service. That the Ceylon Civil Service is overmanned, especially after the abolition of the grain taxes, cannot be gainsaid; and its re-constitution with a considerable reduction in its staff has therefore been urged by almost all the local papers. The planting member of the Legislative Council recently made a motion for the appointment of a Committee to consider the subject; but the motion was lost, after an animated debate, as the officials voted against it in a body. The saving likely to result from the abolition of the grain taxes was estimated by the Governor at Rs. 400,000; but the actual saving effected is only Rs. 87,000. The Government think that no further saving can be effected and refuse to allow a Commission to suggest the ways and means of reducing the cost of the Civil establishment of the colony without impairing its efficiency.

ECCLESIASTICAL RETURNS.
OF THE ARCHDIOCESE OF COLOMBO.

From Sept. 1, 1892, to Aug. 31, 1893.

BAPTISMS	IN		INCREASE
	1893	1892	
Infants of Catholic parents	5176	4548	628
do „ Protestant do	40	34	6
do „ Infidel do	389	331	58
Adult Protestants	149	97	43
do Infidels	893	717	176
Total of Baptisms	6338	5727	911

MARRIAGES	1232	1188	41
EXTREME UNCTIONS	2415	2082	333
DEATHS OF INFANTS	1301	1189	112
do of Adults	2218	2010	208

Deducting the total number of deaths from that of baptisms conferred we find that the increase in our Catholic population during the year has been 3319.

The Missions in which the greater number of infant baptisms was given are:

Negombo (Grand St. and Sea St.)	387
Katubena	382
Nagoda	311
Weitalla	230
Dalugan	225

The greater numbers of baptisms of adult Infidels are in the following Missions:

Katubena	55
Morotawa	52
Tudela	44

And the following Missions are conspicuous for the number of marriages solemnized:

Katubena	108
Morotawa	96
Nagoda	78
Negombo	71

On the whole we may well rejoice and thank Almighty God for the marked success with which the labours of the Clergy of the Archdiocese have been crowned during the twelve months ending on the 31st of August last.—*The Cey. Catholic Messenger.*

A MOST WONDERFUL CLOCK.

After six years of earnest work, a watchmaker in Warsaw has produced a clock which is the wonder of all who have seen it. It represents a railway station, with waiting-rooms for travellers, telegraph and ticket offices, and outside promenade, and a fountain in operation. Alongside of the station are the lines, with single boxes, switches, and water reservoirs; in fact, everything belonging to a European railway junction. In the dome of the central tower of the building is a clock showing the local time, while in each of two other towers there is a clock giving the time in different parts of the world. In both of these towers a calendar and barometer are seen. Every quarter of an hour the station becomes active. First the telegraph clerk does his work—issues the telegram to signify that the road is clear. Then the doors of the building are opened, the station-master and his assistant appear on the platform; at the ticket office the booking clerk is noticeable; a long row of passengers are observable in front of the ticket office, baggage is hauled; one of the guards rings the bell, and a train runs into the station. While the whistle of the locomotive is blown, the train stops; a workman goes along the row of carriages and hits the axles with a hammer, while another pumps water into the water-tank of the locomotive. After a third signal with the station bell, the train starts and disappears in a tunnel on the opposite side. The station-master and his assistant leave the platform, and the doors of the building are closed, the guards disappear, and quiet reigns. After 15 minutes the same trouble commences again.

DIED WHILE IN PRAYER.

"Another man was found in kneeling posture, his face buried in his hands, as if he had died in prayer."

I clip this pathetic sentence from an account of the St. Etienne coal mine disaster which occurred on the 12th of December, 1891. The fire had been smouldering for years in a remote part of the mine, but its further advance had been stopped by barriers. Yet they proved insufficient at last, and the terrible fire-damp exploded, scattering death throughout the mine. Such accidents are too well-known in England to need further explanation or comment.

Has it ever struck you that the interior of the human body is like the interior of a coal mine? Well, it is. All its operations go on in solitude and darkness. Gases are engendered in it that are just as dangerous as fire-damp. Generally they—yet hold on, let's have the little story first.

It's about a woman. In fact, it's *from her*, too, and is sure to interest somebody; may be you. She says that a long run of time, from childhood to years after her marriage, she never knew what illness was; that is, so as to remember what illness was; that is, so as to remember what it was, or to have it make a mark on her, as we may say. But mighty few folks manage to escape the old slave driver altogether. "Nor did she." "It was in the summer of 1890," she says, "when I began to feel bad. My appetite was poor, and when I did eat gave me great pain, and distress. My food seemed to me like lead, and after every meal, no matter how simple the food was, I had the most excruciating pain you can imagine. I had a nagging, thudding pain at my chest, and through to my shoulders, that was very hard to bear. So bad was it that I thought something (perhaps a tumour) was growing within me. As soon as ever food entered my stomach I used to say, 'It is beginning,' meaning the gnawing pain."

"I took all kinds of things for relief and applied mustard plasters to the chest, but nothing did me any good. After a time I dared not take a proper meal; I was afraid to eat, and got very thin and weak. It was as much as I could do to go about my house work. In October of this year (1891) Mrs. James Mercer, of 176, High Street, Longton, recommended me to try Mother Seigel's Corative Syrup, and I got a bottle and commenced to take it. After a few doses I felt relief. My food agreed with me, and by the time I had taken one large bottle all the pain had left me, and I now feel as well as ever I did." "Yours truly (signed), Mrs. ELIZABETH WRIGHT, 13, King Street, Hanley, Staffordshire, November 19th, 1891."

You ask me what the sad fate of the miners has to do with the case of Mrs. Wright. I'll tell you in half a minute. This lady says she was taken ill in the summer of 1890. Now, do you suppose the illness and the cause of the illness came up at the same time? By no means. Cause first, effect afterwards—that's the order, always. And, see here! A cause may be at work for weeks or years before you notice any results; and until you do notice results, you don't know there's aught gone wrong. Isn't that so? The miners, to be sure, knew there was a fire in the mine. But it was fenced off from them and they thought they were safe. The barriers leaked, and death gripped them in a twinkling of an eye.

The body is like a mine, as I have said. Disease and death are caused by the action of poisonous gases and acids inside of it. They all start from the stomach and then creep into every part; sometimes fast, sometimes slow. In some acute diseases very fast. The doctors often call gout an "explosion" of uric acid. The source of all these deadly things is indigestion and dyspepsia. Slight symptoms first, then the more terrible and alarming. Watch the way it comes on. This was Mrs. Wright's ailment. She suffered fifteen months before she found out what the matter was and what to do. Gracious, mercy! if we only knew the sort of things that go on in our bodies we'd understand that it's about as dangerous to work in a kitchen as in a coal mine.